

Ref: TSL/PN/2025-26/25 August 31, 2025

National Stock Exchange of India Limited Exchange Plaza, Bandra Kurla Complex, Bandra (East), Mumbai – 400 051, Maharashtra

Subject: Newspaper Advertisement in connection with 19th Annual General Meeting (AGM) of the Company

Symbol - TIMESCAN

Dear Sir/Ma'am,

Pursuant to Regulation 30 and 44 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, we are enclosing herewith the copies of the newspaper advertisement published in the newspaper, viz., the Trinity Mirror (English Language) and Makkal Kural (Tamil Language) for giving Public Notice to the Members intimating that the 19th Annual General Meeting of the Company will be held on Saturday, September 20, 2025 at 12:00 p.m. through Video Conferencing/ Other Audio Visual Means ('VC/OAVM') along with remote e-voting details.

The above information is also available on the Company's website at www.timescan.in.

The Exchange may please take the above information on record.

Thanking You

Yours Faithfully,

For Timescan Logistics (India) Limited

Priya Nagori Company Secretary & Compliance Officer M.No: 55508

CIN No.: L60232TN2006PLC061351

சென்னையில் ரு.78 கோடியில் கால்வாய்களை தூர்வாநம் பணி: உதயநிதி நேரில் ஆய்வு

சென்னை, ஆக.31 சென்னையில் ரு.78.87 கோடி கால்வாய்களை மதிப்பீட்டில் பணியை தூர்வாரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ு. தொடங்கி வைத்தார்.

ஆண்டு சென்னையில் கடந்த வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக ஆழப்படுத்தி கால்வாய்களை அகலப்படுத்துதல், தூர்வாருதல் ஆகிய பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. இதனால், கனமழை பெய்தபோதும் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உடனடியாக வடிந்தது.

இந்த நிலையில், துணை முதல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று, திரு.வி.க.நகர் மண்டலத்திற்குட்பட்ட ஓட்டேரி நல்லா கால்வாயில் ரூ.65 மதிப்பீட்டில் தூர்வாருதல், கோடி தடுப்புச்சுவரை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ரெயில்வே கால்வாயில் ஆன்ஸ்லி ரூ.3.27 கேப்டன் கோடி, வியாசர்பாடி காட்டன் கால்வாயில் ரூ.6.85 கோடி, கொடுங்கையுர் கால்வாயில் ஈ.3.75

Toyota Showroom, Tenampet, Chennai - 600 018

PUBLIC NOTICE

Our clients (1). Smt.Sai Siva Jyothi wife of Late.Ravi Shankar Prasad,

residing at No.2A, Rahul Apartment, No.23, Cenotaph Road, 2nd Lane,

Anandhi aged about 39 years and (3). Anjalai Krishna Mani aged about 25

year both daughters of Late Akkineni Ravi Shankar Prasad and having

permanent residential address at No.2A, Rahul Apartment, No.23, Cenotaph

Road, 2nd Lane, Toyota Showroom, Tenampet, Chennai - 600 018 have lost

their original property document bearing Registration No.584/1990 in the

office of the Sub Registrar Office at T.Nagar being the B scheduled property

of 1/31 undivided interest in the A scheduled property purchased by our

father Late. Ravi Shankar Prasad in his capacity as a **Sole Proprietor of Ravishankar** Films situated at No.5, Thomas Road, Chennai – 600 017. Any

person having knowledge or possession of said document or having claim or

the said property may write or contact the under signed within 10 (Ten) days

of publication of this notice. If there is no response in this period, it will be

SHCDULE OF PROPERTIES

SCHEDULE -A

All that piece and parcel of land admeasuring 5 grounds and 699 sq.ft in

T.S.No.5570 and 6572 Block No.14, bearing No.5, Thomas Road, Chennai

600 017 bounder on the North by at No.6-A Thomas Road (T.SNo.6570 and 6572), east by Dr.Thomas Road, South by Thomas Lane and west by Plot No.9

SHCEDULE - B

சத்லோக்ஹா் சினொ்ஜிஸ் இ&சி குளோபல் லிமிடெட்

CIN: L45400TN2013PLC092969

பதிவு அலுவலகம்: மனை எண்.5171, 9வது தெரு, ராம் நகர் வடக்கு விரிவாக்கம், மடிப்பாக்கம் காஞ்சிபுரம், சைதாப்பேட்டை, தமிழ்நாடு, இந்தியா, 600091 மின்னஞ்சல்: cs@salthlokhar.com இணையதளம்: www.salthlokhar.com

காணொளி காட்சி / பிற ஆடியோ காட்சி வழிமுறைகள் மூலம் நடத்தப்படும்

் நிறுவனங்கள் சட்டம், 2013ன் பொருந்தக்கூடிய விதிகள், அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள்

12வது வருடாந்திர பொதுக் கூட்டம் தொடர்பான தகவல்கள்

நிறுவனங்கள் சட்டம், 2013ன் பொருந்தக்கூடிய விதிகள், அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் செபி (பட்டியல் கடமைகள் மற்றும் வெளிப்படுத்தல் தேவைகள்) விதிமுறைகள், 2015 மற்றும் காப்பட்டே விவகார அமைச்சுக்தல் வெளியிடப்பட்ட எப்புல் 08, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 14/2020, மீபரல் 13, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 17/2020, மே 05, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 17/2020, மே 05, 2020 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 20/2021, டிகம்பர் 14, 2021 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 21/2021, மே 05, 2022 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 21/2021, மே 05, 2022 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 11/2022 மற்றும் செப்பட்டமார் 25, 2023 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 11/2022 மற்றும் செப்பட்டமார் 19, 2024 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 09/2023 மற்றும் செப்டமார் 19, 2024 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 09/2024 மற்றும் ஜன்வரி 5, 2023, அக்டோபர் 7, 2023 மற்றும் அக்டோபர் 3, 2024 தேதியிட்ட செயி சுற்றறிக்கை மற்றும் அல்வப்போது செபியால் செயியில் மற்றும் அல்வப்போது செபியால்

வெளியிடப்படும் பிற தொடர்புடைய சுற்றறிக்கைகள் (இனிமேல் கூட்டாக "செபி சுற்றறிக்கைகள் வெளியிடப்படும் பிற தொடர்புடைய சுற்றறிக்கைகள் (இனிலேல் கூட்டாக 'செபி சுற்றறிக்கைகள் என்று குறிப்பிடப்படும்) ஆகியவற்றுக்கு இணங்க, நிறுவனத்தின் 12வது வருடாந்திர பொதுக் கூட்டம் (AGM), வருடாந்திர அறிவிப்பில் (அறிவிப்பு) குறிப்பிடப்பட்டுள்ளபடி வணிகத்தை பரிவர்த்தனை செய்ய, செப்டம்பர் 25, 2025 வியாறக்கிழமை காலை 11.30 மணிக்கு (இந்திய நேரப்படி) காணொள் காட்சி (VCT) / பிற ஆடியோகாட்சி வழிமுறைகள் ('OAVM') ஒலலம் நடைபெறும். நேற்கூறிய சுற்றறிக்கைகளின்படி, 2024—25 நிதியாண்டுக்கான அறிவிப்பு மற்றும் வருடாந்திர

அறிக்கை, நிறுவனம்/திறுவனத்தின் புதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான பூர்வா கேடிரேஜிஸ்ட்டி அநிக்கை, நிறுவனம்/திறுவனத்தின் புதிவாளர் மற்றும் பங்கு பரிமாற்ற முகவரான பூர்வா கேடிரெஜிஸ்ட்டி இத்தியா பிரைவேட் லிமிடெட் (RTA) / டெபாசிட்ட பி பங்கேற்பாளர்கள் (DPs) ஆகியோரிடம் மின்னஞ்சல் முகவிகள் பதிவுசெய்யப்பட்ட உறுப்பிளர்களுக்கு மின்னனு முறையில் மட்டுமே அனுப்பப்படும் அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை நிறுவனத்தின் இணையதளம் https://www.sathlokhar.com

யலும், உறுப்பினாகள் VC வசதி மூலமாகவும் AGM—ல் சேரலாம் மற்றும் பங்கேற்கலாம். AGM—ல் சேருவதற்கான வழிமுறைகள் மற்றும் பங்கேற்கும் முறை அறிவிப்பில் வழங்கப்படும். VC மூலம் AGM—ல் கலந்து கொள்ளும் உறுப்பினாகள், 2013ம் ஆண்டு திறுவனங்கள் சட்டத்தின் பிரிவு 103ன் கீழ் குறைந்தபட்ச பங்கேற்பை கணக்கிடுவதற்காகக் கணக்கிடப்படுவார்கள். ஆண்டு பெருக்கூட்ட கூறிவிட்ட மக்கால்

குறைந்தபட்ச பங்கேற்பை கணக்கிடுவதற்காகக் கணக்கிடப்படுவார்கள்.
ஆண்டு பொதுக்கூட்ட அறிவிப்பு மற்றும் ஆண்டு அறிக்கை மின்னணு வடிவில் அணுவதற்க்கு
ஏதுவாக, மின்னணு வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பிவார்கள் தங்களது மின்னஞ்சல்
முகவரியை டொசிட்டரி பங்கேற்பாளர்கள் மூலம் டெபாசிட்டரியிடம் பதிவு செய்து கொள்ளுமாறு
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் மற்றும் காகித வடிவில் பங்குகளை வைத்திருக்கும் உறுப்பினர்கள் கம்பெனியின் பதிவாளர் மற்றும் பங்கு மாற்று முகவர் பூர்வா கேடிர் சிஜிஸ்டரி இந்தியா பிரைவேட் லிபிடெடக்கு மின்னஞ்சல் முகவரி: support@purvashare.com-க்கு எழுதலாம்.
அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தீர்மானங்களின் மீது வாக்களிக்க நிறுவனம் தனது அனைத்து உறுப்பினர்களுக்கும் தொலைதுர் மின்னணு வாக்களிப்பு வசதியை வழங்கும். கூடுதலாக, வடிடாந்திர் பொதக் கூட்டக்கின் பேசுக மின்னை வரிக்களிப்பு வசதியை வழங்கும். கூடுகலாக, வடிடாந்திர்

பாகுக் கூட்டத்தின் போது மின்னணு வாக்களிப்ப முறை மூலம் வாக்களிக்கும் வசதியையும் நிறுவனர்

லாந்து கூட்டத்தான போது பண்ணனுறு சான்காப்பு (நாற்று மின்னனு வாக்களிப்பு/ மின்னனு வாக்களிப்ப வழங்கும். வருடந்திர் பொதுக் கூட்டத்தில் தொலைதூர மின்னனு வாக்களிப்பு/ மின்னனு வாக்களிப்ப மூலம் வாக்களிப்பதற்கான விரிவான நடைமுறை அறிவிப்பில் வழங்கப்படும்.

சென்னை உயர்நீதிமன்றம்

1.ஷாஹிதா பானு, த/பெ. (லேட்) அப்துல் முஜீர்,

2.நாஜிரா பானு, த/பெ. (லேட்) அப்துல் முஜீர், எண். 2(27), பூ பேகம் தெரு, அண்ணா சாலை, சென்னை — 600 002.

3. ஷாதிரா பானு, த/பெ. (லேட்) அப்துல் முஜீர் பிளாட் எண். 17, சாய் கிருஷ்ணா ரெசிடென்சி,

பிருந்திவை கால்ணி, லப்பின்பட்ட, விஜயவாட (ஊரகம்), வெங்கடேஸ்வரபுரம், N.T.R. மாவட்டம், ஆந்திர பிரேதேஷ் — 520 010.

4.தாஹிரா பானு, த/பே. (லேட்) அப்துல் முஜீர்,

பெரம்பூர், சென்னை – 600 011. 5. தாரிக் ரஷி, த/பெ. (லேட்) ஹிதாயத்துல்லாஹ்,

அ.நாதூரா பானூ, தர பே. (மேட்) அப்துல் முஜா, தாருஸலாம் அபார்ட்மென்ட், பழைய எண். 5, புதிய எண். 27, காமராஜர் 1வது தெரு,

தா/பெ. (லேட்) சாஹிரா பானு, பெல்வேடேரே, 18b, ட்ரிக் கேபெல் கசாரா, புரமாராத்,

ீசெம்பியம், பெரம்பூர், சென்னை 600 011.

பிளாட் எண், 04, இந்திரா நகர்,

வளசரவாக்கம், சென்னை 600 087.

பிருந்தாவன் காலனி. லப்பிபெட்.

எண். 5/25, ஜானகி ராம் நகர்

க/பெ (லேட்) விகாயக்குல்லாண்

தா/பெ. (லேட்) சாஹிரா பானு,

எண். 5/25, ஜானகி ராம் நகர்

7.ஹிஷாம் முஹமது,

(உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதல் ஏற்பு எண். 367 / 2025 இந்திய வாரிசுரிமைச் சட்டம் XXXIX / 1925 தொடர்பான

ற்றும் தேசிய பங்கு சந்தை ("NSE") இை மேலும், உறுப்பினர்கள் VC வசதி மூலமா

இடம்: சென்னை

கேகி: 31/08/2025

எய்தளம் www.nseindia.com ஆகியவற்றிலும் கிடைக்கும்

சத்லோக்ஹர் சினெர்ஜிஸ் இ&சி குளோபல் லிமிடெ

மனுவில் 28.08.2022 மற்றும் 02.06.2021 அன்று இறந்து போன திரு. அப்துல் முஜீர் மற்றும் ஹலீமா பீ ஆகியோரின் வங்கி இருப்பு தொகை தொடர்பான /

(அனில் பிரசாத் சாஹூ

நிறுவன செயலாளர் & இணக்க அதிகார்

B.Dhanasekaran, M.Com., B.L., & K.Murugan

Advocates

No.7/37, Vellalar Street

email:- bdsekar@gmail.com

Senneerkuppan

Chennai - 600 056

Cell No.9841728557

1/31 (one by thirty one only) share in the Schedul - A property

leemed that there are no claims on the said property.

n the Sub Registration district of T.Naga



மொத்தம் என ரு. 78.87 கோடி மதிப்பீட்டிலான தூர்வாருதல், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மிதக்கும் குப்பைகளை அகற்றும் பணிகளை தொடங்கி வைத்தார்.

மேலும், நீர்வளத்துறையின் மூலம் ரூ.28 கோடி மதிப்பீட்டில் எண்ணூர் சிற்றோடை பாலம், கொசஸ்தலை ஆற்றில் கழிவுகளை அகற்றுதல், எண்ணூர் சுரங்கப்பாதை பக்கிங்காம் கால்வாயில் *е*ҧ.4.50 மதிப்பீட்டில் தூர்வாரும் பணி, புழல் உபரிநீர் கால்வாயில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி என மொத்தம் ரூ.32.90 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று தூர்வாரும் வரும் பணிகளையம் ஆய்வு செய்தார். அப்போது, அனைத்துப் பணிகளையும் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக முடிக்கும் வகையில் விரைவாக மேற்கொள்ள வேண்டும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, அமைச்சர்கள் சேகர்பாபு, மேயர் கே.என்.நேரு, பிரியா, கலாநிதி வீராசாமி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, ஆர். டி.சேகர், எபினேசர், சுதர்சனம், கே.பி. சங்கர், துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Before The Hon ble VI Additional family court at chennal HMÓP NO.2594/2025

S/O.SOMASUNDARAM TRIPLICANE CHENNAI 600005

Sudha W/O PARTHIBAN NO 52.4 TH STREET BOOPATHI NAGAR CHETPET CHENNAI 600031 RESPONDENT / RESPONDENT

Notice Please take notice that the above HMOP.NO.2594/2025 It is posted for your appearance on 11/09/2025 at about 10.30 A.M. before the hon ble VI ADDITIONAL Family court at chennai. For your appearance if you fail to appear the before the hon ble court the above case will be heard and decided in your absence

PARTY IN PERSON

IN THE COURT OF HONBLE SUBORDINATE COURT AT AMBATTUR I.A. No. 1 of 2023

O.S. No. 1263 of 2023 .. Plaintifi

-Vs-Mr. Ramdoss and Others

. Defendants 1. Mr. Vishwanthan No. 6/217, Mugappair East, Chennai 600 037

2. Mrs. Indragandhi, W/o. Chandrasekar, No. 14, 2nd Cross Street, Vaishnavi Nagar, Tirumullaivoyal, Chennai 600 109

Please take notice that in the above case. The HONBLE SUB COURT AT AMBATTUR has ordered paper publications require your presence before the Hon'ble Court at 10.30 a.m. on 01.09.2025 failing

> K.JOTHISIVAM. Counsel for Plaintiff K. JOTHISIVAM Advocate High Court

11வது உதவி மாநகர உரிமையியல் நீதிபதி, மாநகர உரிமையியல் நீதிமன்றம் சென்னை

அசல் வழக்கு எண். 3701/2025 ாங்க் ஆப் பரோடா வங்கி ஜி.பி.ரோடு கிளை, எண்.105, ஜி.பி.ரோடு, மவுண்ட்ரோடு, அதன் கிளை மேலாளர் எதிர்

M/s. வாழை இலை விருந்து, உரிமையாளர் திரு. மணிகண்டன் எண்.4/488, பாரி சாலை, முகப்பேர், சென்னை– 600 037 மற்றும் ஒருவர் …பிரதிவாதிகள்

பெறுநர் M/s. வாழை இலை விருந்து, உரிமையாளர் திரு. மணிகண்டன் எண்.4/488, பாரி சாலை, முகப்பேர், சென்னை-600 037 . வாதியின் வழக்கறிஞர் கொடுக்கும்

அறிவிப்பு இந்த நெம்பரில் பிரதிவாதிகள், வாதி வங்கியில் வாங்கிய கடனுக்காக தங்கள் மீது ரூ.9,40,012.44/-வசூலிப்பதற்காக மேற்படி மாநகர உதவி உரிமையியல் நீதிமன்றம், உதவ் உரிமையியல் நீதிமன்றம், சென்னை முன்பு வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. மேற்படி வழக்கில் பிரதிவாதியாகிய தங்கள் ஆஜராக வாய்தா 04.09.2025ல் உள்ளது. அன்று காலை 10.30 மணியளவில் தாங்கள் மேற்படி நீதிமன்றம் முன் ஆஜராகி தங்கள் வட்கே அணைவுட் கெரிவிக்கம் ,, மேறபடி றாகி தங்கள் தெரிவித்துக் ஆட்சேபணையை கொள்ள வேண்டும். கொள்ள வேண்டும். அவ்வாறு ஆஜராக தவறும்பட்சத்தில் மேற்படி வாதிக்கு . கண்டிப்பாக அறியவும்**.**

ஜெ. ராமநாதன் வழக்கறிஞர்

மாண்புமிகு மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம் ஆலந்தூர் இடைநிலை மனு எண். 3 / 2024 **அசல் வழக்கு எண்.** 515 / 2003 திருமதி. தேவகி மற்றும் பலர்

மோகன் ஷா மற்றும் பலர் –எதிர்மனுதாரர்கள்/பிரதிவாதிகள்

..மனுதாரர்கள்/வாகிகள்

பெறுநர் 1) மோகன் ஷா

2) த/பெ. முனுசாமி ஷா 2) கண்ணியம்மாள் (Died) 3) திருமதி. கங்கா

க/பெ. மோகன் வா த/பெ. மோகன் ஷா 4) திரு துலசேசா, த/பெ. மோகன் ஷா

க/எண். பழையது 22, புதியது *43* சுவாமி நாயகன் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை-600 002

ஐயா/அமமா மேலே குறிப்பிட்ட மனுதாரர்கள்/ வாதிகள் மேற்படி நீதிமன்றத்தில் தங்கள் மீது மேற்படி மனு/தாவா தாக்கல் செய்துள்ளார். மேற்படி மனு/தாவா மேற்படி நீதிமன்றத்தில் தங்கள் வருகைக்காக 12.09.2025 அன்று வாய்தா போடப்பட்டுள்ளது. எனவே மேற்படி நீதிமன்றத்தில் மேற்படி தேதியில் அன்று காலை பெற்றபடி தேத்யில் அவறு கிரைப் 10 மணியளவில் தாங்களோ அல்லது தங்கள் வழக்கறிஞ்ரோ ஆஜராகி தங்கள் ஆட்சேபணையை தெரிவித்துக் கொள்ள வேண்டியது. அவ்வாறு தவறும் பட்சத்தில் மேற்படி மனு/தாவா ஒருதலைப்பட்சமாக தீர்மானிக்கப்படும் என்பதை

த. ஜெகதீசன் மனுதாரர்கள்/வாதிகள் வழக்கறிஞர்.

ENROLMENT NOTICE After ten days of the publication of this notice and within three months thereafter I, SRINIVASAN.A,

S/o.Arjunan, D.O.B: 17.08.1996, Aged 29 Years, Permanently residing at 34/16, Bavaji Nagar Tiruvannamalai, Tamil N -606603, intend having Nadu enrolment as an Advocate moved before the Bar Council of Tamil Nadu and Puducherry, Bar Council Buildings High Court Campus Chennai-600 104. Those who have any valid objections may, notify the same to the Bar Council within 10 days.

In the High Court of Judicature at W.P. 13628/2021.

SRINIVASAN.A

-Vs-The Special Secretary to Government

M. Dharmaraja , F-2, Egmore police station Traffic wing, Egmore, Chennai-600 008

The efforts to serve notice to your last known address failed. Hence the high court registry ordered substituted srvice by publication of notice in the newspaper. Hence this notice is taken.

Please take notice that the petitioner has filed the above writ petition seeking to quash the order passed by Tamil Nadu State Human Rights Commission in SHRC No. 10745 of 2018 before the Hon'ble Madras High Court. The matter came up on 29.08.2025 before the Joint Registrar, Appellat e Side and posted for your appearance on 8.09.2025. You are hereby directed the matter will be decided in your

Counsel for Petitioner

மாண்புமிகு மாவட்ட முதன்ன நீதிமன்றம் திருவள்ளூர் H.M.G.O.P.NO.167/2025 ... மனுதாரா

எதிர்

NIL ... எதிர் மனுதாரர் மேற்படி மனுதாரர் அவரின் இளவர் மகன் s.கிரிஷ் (15) த/பெ.S.சுரேஷ்பாபு என்பவருக்கு இதனடியில் சொத்தில் பங்கினை விற் விற்பதற்காக போத்தில் பாக்கல் வற்பத்திக்க மேற்படி வழக்கு H.M.G.O.P.NO.167/2025 தாக்கல் செய்து அந்த வழக்கு ஏற்கனவே கடந்த 16/07/2025 அன்று விசாரணைக்கு வந்தது இவ்வழக்கு சம்மந்தமாக 06/07/2025 அன்று மக் 06/07/2025 அன்று மக்கள்குரல் நாளிகமில் விளம்பாம் செய்யப்பட்டு அதில் சொத்து விவிரத்தில் மனை என் அதால் என்றது வண்றத்தால் மண்ணவிடுபட்டிருந்தது ஆகையால் மேற்படி வழக்கு சம்மந்தமாக யாருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் மேற்படி திருவள்ளூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் வருகின்ற 03.09.2025 அன்று காலை 10.00 மணியளவில் ஆஜாரகி ஆட்சேபனை ஆட்சேபனை ஆஜராகி தெரிவிக்கலாம்.

சொத்துவிவரம் பொததுவிவரம் திருவள்ளூர் மாவட்டம், (முந்தைய) தற்போதைய சென்னை மாவட்டம், மாதவரம் வட்டம், பொன்னியம்மன் மேடு, மாதவரம் இராமலிங்க காலனி, சாவே எண் 1175/1 பட்டா T.S.எண் 37, பிளாக் 91, வார்டு D ல் (D.T.C.P.NO.9/1975) ல் அடங்கிய 2400 சதுரடிகள் கொண்ட காலி வீட்டுமனை எண் 414 ஆகும் J கணேஷ் M.A.B.L. மனுதாரரின் வழக்கறிஞர்

IN THE HON'BLE ADDITIONAL COMMERCIAL COURT AT EGMORE - CHENNAI C.O.S. NO: 302 OF 2025

Ren. By its Senior Manager. Authorized signatory, Having Office at Canara Bank, No.9. Anna Main Road. United India Colony, Kodambakkam Chennai - 600 024. ...Plaintiff

1.M/s. DMKS Pharmaceuticals Rep. by its Proprietor, Mrs. Madhubala. D Having Business address at Ground Floor, B-1, No. 70/120, Chennai - 600 094. 2 Mrs Madhuhala D Having residence address at, No. 265/209, Perivar Pathai.

Choolaimedu - Chennai – 600 094. ...Defendants Take notice that plaintiff filed a suit. -/for claiming sum of Rs. 5,08,417-80 (Rupees Five Lakhs Eight Thousand Four Hundred Seventeen and Paisa Eighty only) as on 31-10-2024 with interest and other charges, Before the Hon'ble Additional Commercial

Court at Egmore - Chennai in C.O. S.

No. 302 of 2025 In the said suit the learned judge was pleased to order notice to you and notice taken and the same was

returned as left. After that the learned judge was pleased to order substituted service breased to other substituted services by ordering paper publication. So come and appear before the Hon'ble Hon'ble Additional Commercial Court at Egmore - Chennai on 16.09.2025 at 10.30 a.m. Either in person or by council otherwise the case will be decided in your absence.

J. JEYA SABARE ESWARAN

Flat1, Ground Floor, MM Apartment New No 2 South Perumal Kovil Street, Near Vadapalani Murugan Kovil, Vadapalani, Chennai 600026 Phone No: 9940112350 /9884826955

COUNSEL FOR PLAINTIFF

AT CHENNAL Rule 2 of CPC)

... Defendants Anand Saraf

S/o. Biswanath Saraf. 4/54, Pillayar Koil Street, Chennai - 600 072 2.Anand Saraf

registered office of the NIDHI. S/o. Biswanath Saraf. A member is entitled to vote either in No-1388, Ground Floor person or through proxy. Golden Colony, Mogappair, By Order of the Board of Directors. Chennai - 600 050 Place: Chennai-12 : Date: 25.8.2025

For Perambur Benefit Nidhi Limited Saraswathi Somsundar Director DIN No: 03557856

VI MOTOR ACCIDENT CLAIMS

TRIBUNAL AT CHENNAL

MACTOP. No. 5951 OF 2024

PERAMBUR BENEFIT

NIDHI LIMITED

CIN:U65991TN1989PLC017176

GSTIN:33AAACT1708K2ZJ

No:77/38, Strahans Road,

Pattalam, Chennai-12 Ph:26624727

Emall: peramburnidhi@gmail.com

Notice is hereby given that the 36th

Annual General Meeting of the share

holder of the NIDHI will be held on

Thursday 25th September 2025 at

10.30 am at the office premises. The Balance Sheet Profit and Loss

Account are affixed in the Notice

Board and can be inspected at the

2.Cholamandalam M.S. General Insurance Co. Ltd

. Respondents S/o. Hasanaiah. 8/4, Basapet, Royachoty, Kadapa,

Andhra Pradesh. In the above MACTOP. No. 5951 of 2024, the Hon'ble VI Judge, Small Causes Court. At Chenna has ordered fresh notice to you returnable by 26.09.2025. Kindly therefore be present before the aforesaid Hon'ble Judge on 26.09.2025 at 10.30 A.M. either in person or through a pleader, failing which the matter will be heard and decided in your absence.

ASHOK MENON Counsel for Petitioner

BEFORE THE SUB COURT AT TAMBARAM MACTOP.No.22 OF 2024

N.D.Subha 2. Smt. Lalitha, W/o. Johnson Thangaraj ... Respondents 2. Smt. Lalitha

K.Haridass,(R1) No.19, TTK Nagar, 3rd Street, Irumbuliyur. Chennai-600045.

In the above M.ACTOP. No. 22 of 2024, the Hon'ble Sub Court Judge, at Tambaram, has ordered fresh notice to you, returnable by 08.09.2025. Kindly therefore present before the aforesaid Hon'ble Judge on 08.09.2025 at 10.30 A.M, either in person or through a pleader, failing which the matter will be heard and decided in your absence.

ASHOKMENON Counsel for Petitioner

Before the Hon'ble II additional family court at chennai IA.No. 2 of 2024 HMOP 3606 of 2023

Mrs. V. Bhavani D/o. Mr. Venkatesan No. 61/38, S.K.P. Puram 2nd street, Greenways Road, Raja Annamalai Puram, Chennai - 600 028

..Petitioner/Petitione Mr. B. Gurumoorthy,

S/o. Mr. C. Balaji, No. 90/37, T.K. Kabali Street, Tharamani, Chennai - 600 113. Respondent/Respondent Notice

Please take notice that the above IA.No. 2 of 2024 In HMOP.No.3606 of 2023 it is posted for your appearance on 12.09.2025 at about 10.30 A.M. before the Hon'ble l additional family court at Chennai for your appearance. If you fail to appear the before the Hon'ble court the above case will be heard and decided in your absence.

V BHAVAN PARTY IN PERSON

Refore the Hon'ble II additional family court at chennai

HMOP 3606 of 2023 Mrs. V. Bhavani,

D/o. Mr. Venkatesan, No. 61/38, S.K.P. Puram 2nd street. Greenways Road, Raja Annamalai Puram, Chennai - 600 028 ..Petitioner/Petitione

Mr. B. Gurumoorthy, S/o. Mr. C. Balaji, No. 90/37, T.K. Kabali Street, T haramani, Chennai - 600 113. ..Respondent/Respondent

Please take notice that the above IA.No.1 of 2024 In HMOP.No.3606 of 2023 it is posted for your annearance on 12 09 2025 at about 10.30 A.M. before the Hon'ble l additional family court at Chennai for your appearance. If you fail to appear the before the Hon'ble court the above case will be heard and decided in your absence.

PARTY IN PERSON

ஏல அறிவிப்பு M.Kanaram, No.1, Achuthan Nagar, Poonamallee Road,

Ekkattuthangal, Chennai-32. என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 01.05.2020 முதல் S/o Indarchandlall 01.08.2024 வரை தேதியிலான No.23. Double Mall Street. அடகு வைத்து மீட்கப்படாத தங்கம் வெள்ளி இதர பொருட்கள் நாள் Trichy ⁻-620 002.

16.09.2025 அன்று காலை 11 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் **மெஸர்ஸ் போஹ்ராஸ்** வலாசத்துல் வ**டலாஸ் போஹராஸ்** ஆ**க்ஷ்னீர்ஸ்** ஏலக் கம்பெனியரால் **கிண்டி** துணை வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

Jagdamba, No.99, Jawaharlal Nehru Road, Anakaputhur, Chennai-70. என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 01.09.2021 முதல் 31.12.2023 வரை தேதியிலான அட்கு வைத்து மீட்கப்படாத தங்கம் அட்கு வைத்து மடகப்படாத நவகை வெள்ளி இதர பொருட்கள் நாள் 12.09.2025 அன்று காலை 11 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் **மெஸர்ஸ் போஹ்ராஸ்** ஆக்ஷ்னீர்ஸ் ஏலக் கம்பெனியராவ் பல்லாவரம் துணை வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம்

போடப்படும். Sri Gowri, No.2/32, Karpaga Viriayagar Koil Ekkattuthangal, C Ekkattuthangal, Chennai-32. என்ற விலாசத்தில் உள்ள அடகு கடையில் 01.04.2023 முதல் 31.03.2024 வரை தேதியிலான அடகு வைத்து மீட்கப்படாத தங்கம் வெள்ளி இதர பொருட்கள் நாள்

19.09.2025 அன்று காலை 11 மணியளவில் மேற் குறிப்பிட்ட விலாசத்தில் **மெஸர்ஸ் போஹ்ராஸ்** வலாசத்துல வ**டிஸாஸ் போஹராஸ்** ஆ**க்ஷ்னீர்ஸ்** ஏலக் கம்பெனியரால் **கிண்டி** துணை வட்டாட்சியர் முன்னிலையில் பகிரங்கமாக ஏலம் போடப்படும்.

BEFORE THE HON'BLE
VIII ASSISTANT CITY CIVIL COURT (Summary Suit Under Order 37

O.S No. 39 of 2017 And Another ...Plaintiff

Chokkanallur, Vayalan allur Post,

It is to inform you that the Plaintiff above mentioned has filed an suit against you and the same came up for hearing before the Hon'ble VII Assistant City Civil Court at Chennai and the Hon'ble Judge was pleased to order notice to Defendant on 06.08.2025 which is returnable by 02.09.2025. It is hereby informed you that your appearance is required either personally or through your counsel on 02.09.2025 at 10.30 a.m. failing which appropriate orders will

be passed against you.

(A.VIVEKANADHAN)

BEFORE THE ADDITIONAL COMMERCIAL COURT, EGMORE. C.O.S. No.157 Of 2025

M/s. Plaza Maintenance and Services Rep.by its Director/Authorized signatory Mr.R.V.Raghavan No.769, Anna Salai,

Spencer Plaza, Chennai 600 002 1.M/s. Aimfill Builders Pvt Ltd,

Chief Executive Officer Mr. Fazil Mohammed Basher, G.109A, Ground Floor, Spencer Plaza, 769, Anna Salai, Chennai 600002 Also at Aimfill, 2nd floor. Old Jayalakshmi Building, Metro pillar #667, M.G. Road, Ernakulam - 682 035 2. Mrs. Seyed Sulaiha, wife of A.K.M Farook. Door No. 17, Saradambal street, T.Nagar, Chennai – 600 017

represented by its

Mrs. Seved Sulaiha. wife of A.K.M Farook, Door No. 17, Saradambal street, T.Nagar, Chennai-600 017 Take notice that in the above suit, on 28.8.2025, the learned Judge was pleased to order notice to you returnable by 16.9.2025. therefore required to be present in person or through counsel at 10.30 am on 16.9.25 before the Additional Commercial Court, Egmore, Chennai for the captioned suit, failing which, the matter will be heard & decided

> K.K.Murralitharan Advocate, Chenna

Defendants

IN THE HON'BLE PRINCIPAL COMMERCIAL COURT AT EGMORE - CHENNAI C.O.S. NO: 237 OF 2025

Rep. By its Senior Manager Authorized signatory, Having Office at Canara Bank, No.9/A/1. Kumaran Colony Main Road. Vadapalani - Chennai – 600 026.

1.M/s. Charlies Cafe Rep.by its Proprietor. Ms. S. Yuga Priya Having business address at, Shop No. 2, Plot No. 1B N.No.47, O. No. 27, LIC Colony, Nerkundram Road, Vadapalani,

Chennai - 600 026 2.Ms. S. Yuga Priya D/o.Mr. Sangaiah Having residing address at, No 6/1696, Indira Nagar, Kovilpatti Maniyachi -Tuticorin - 628 502. ...Defendants
Take notice that plaintiff filed a suit

for claiming sum of Rs.4,58,627.35/ (Rupees Four Lakhs Fifty-Eight Thousand Six Hundred Twenty-Seven and Paisa Thirty-Five only) as on 09-11-2024 with interest and rges, Before Commercial Principal Egmore - Chennai in C.O. S. No. 237

In the said suit the learned judge was pleased to order notice to and notice taken and the same was

returned as left. After that the learned judge was pleased to order substituted service by ordering paper publication. So come and appear before the Hon'ble Hon'ble Principal Commercial Court at Egmore - Chennai on 08.10.2025 at10.30 a.m. Either in person or by council otherwise the case will be

decided in your absence.
J. JEYA SABARE ESWARAN COUNSEL FOR PLAINTIFF Flat 1, Ground Floor, MM Apartment New No 2 South Perumal Kovil Street, Near Vadapalani Murugan Kovil, Vadapalani, Chennai 600026 Phone No: 9940112350

RECORE THE HON'RIE VISMALL CAUSES COURT AT CHENNAI E.P NO. 719 OF 2025

RLTOP No. 515 OF 2024 1) Mr. M. Lalith Kumaar, S/o Indarchandlall 2) Mr. I. Subash Paarakh,

...Decree Holders/Petitioners -Versus-1) Mr. Manoj Kataria, S/o Late Mohanlal.

213, Dev Darshan Apartments, B Block, No.1, Barnaby Road, Kilnauk, Chennai - 600 010 S/o Late Mohanlal. 271. Dev Darshan Apartments B Block, No.1 Barnaby Road, Kilpauk, Chennai - 600 010 ..Judgment Debtors/Respondents

1) Mr. Manoi Kataria,

213. Dev Darshan Apartments. B Block, No.1, Barnaby Road, Kilpauk, Chennai - 600 010. 2) Mr. Rajesh Kataria, 271, Dev Darshan Apartments, B Block, No.1 Barnaby Road, Kilpauk, Chennai - 600 010. In the above Execution Petition filed by the Decree Holders deliver the vacant possession of the rented premises, the Hon'ble XI Small Causes Court Judge, Chennai, on 26/08/2025 was pleased to order notice to you returnable by 09/09/2025. Please take notice and kindly appear in person or enter appearance through your duly appointed pleader in above E.P. while taken up for hearing at 10.30 A.M before the said Hon'ble Court, failing which the above case shall be decided in your absence.
(HASMUKH S SURANA)

COUNSEL FOR DECREE HOLDERS

SHRIRAM FINANCE LIMITED KANCHIPURAM III Branch VEHICLE FORSALE **VEHICLE DESCRIPTION** TN65W-8131 TATA ACE SUPER 2. TN19Z-9159 TATA ACE 2010 TN21AR-4638 BAJAJ RE LPG-P TN21BB-9745 APE CITY PASSENGER-P TN21AR-7822 APE CITY PASSENGER-P 2014 CONTACT NO: SEENUVASAN V-7373839373

தியாகராய நகர் நிதி லிமிடெட் (முன்னர் தி தியாகராய நகர் பண்ட் லிமிடெட் என அழைக்கப்பட்டது) CIN: U6720 TN1938 PLC 002917

15, ராமசாமி தெரு, தி.நகர், சென்னை–600 017 Email: tnf1938@gamil.com Ph: 044 24342312 / 24358505

நமது நிதியின் 87வது வருடாந்திர பேரவைக் கூட்டம் 24.09.2025 புதன்கிழமை மதியம் 1.45 மணிக்கு நமது பதிவு அலுவலக வளாகத்தில் (15, ராமசாமி தெரு, தி.நகரில் நடைபெறும்.

பங்குதாராகள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 2024–2025க்கான ஆண்டு அறிக்கை வரவு – செல்வு கணக்குடன் நமது அலுவலகத்தில் (15, ராமசாமி தெரு, தி.நகரில்) பங்குதாராகள் பார்வைக்கு 01.09.2025 திங்கட்கிழமை முதல் வைக்கப்பட்டுள்ளது.

தியாகராய நகர் நிதி லிமிடெட்

பொது அறிவிப்பு

சென்னை – 600 033, மேற்கு மாம்பலம், எண்.16/23, பாரதி தெரு S–3, ஸ்ரீகரா பிளாட்ஸ் என்ற விலாசத்தில் வசிக்கும் G.லட்சுமி **மற்றும் அவரது குமாரர் A.கார்த்திகேயன் ஆ**கியோருக்காக வழங்கப்படும் பொதுஅறிவிப்பு என்னவென்றால், எமது கட்சிக்காரர A.கார்த்திகேயன் தந்தையுமா G.லட்சுமியின் கணவரும், R.அழகிரிசாமி, வயது 69, த/பெ.T.R.ராஜாராமன் என்பவர் தற்போது சென்னை – 600 033, மேற்கு மாம்பலம், மாணிக்கம் தெரு ஸ்டேஷன் ரோடு, ஸ்ரீசாய் ஆசீர்வாத் P.G. என்ற விலாசத்தில் இருந்த வருவதாக தெரிகிறது. மேற்படி R.அழகிரிசாமி கடந்த 2018-ம் ஆண்டே, அவரது குடும்பத்தினரான எம்கட்சிக்காரர்களை விட்டு பிரிந்து, தனியாக வாழ்ந்து வரும் நபராவார். அவரும் பலரிடமிருந்த கடனாகவும், இதர பொய்யான காரணங்கள் கூறி பணமாகவும் பெற்றிருப்பது தெரியவருகிறது.

மேற்படி R.அழகிரீசாமி அவ்வாறு கடன்தொகை ஏதாவத பெற்றிருந்தாலோ அல்லது பெறுவதற்கு முயற்சி செய்த கொண்டிருந்தாலோ, அத்தகைய கடன் தொகைக்கோ, அதனால் ஏற்படும் இதர வில்லங்க விவகாரங்கக்கோ எமது கட்சிக்காரர் இருவரும், எவ்விதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள் என்பதை இதன் மூலம் தெரிவிக்கப்படுகி

M/s. K.AZHAGU RAMAN, B.Sc., B.L. A.H.MALIKA, B.B.A.,LLB.,(Hon's) 309, Law Chambers High Court Chennai - 600 104

சென்னை உயர்நீதிமன்றம் (உயில் மற்றும் உயில் இல்லாத வழக்கு பற்றிய ஆள்வரை) முதலேற்பு மனு எண். 358/2025

இந்திய வாரிசுரிமைச் சட்டம் 39/1929 தொடர்பான மனுவில் 14.09.2024 அன்று இறந்து போன ஆ.பத்மினி அவர்களின் வங்கி வைப்பு தொகைகள் தொடர்பான மனு

பி. உமாதேவி, க/பெ. பாலகிருஷ்ணன் எண்.37/22, அபர்ணா அப்பார்ட்மெண்ட்ஸ், ராமானுஜம் தெரு, தி.நகர், சென்னை – 600 017

1) பி. பூர்ணமா, த/பெ. பாலகிருஷ்ணன் 2) பி.கமலாராணி, த/பெ.பாலகிருஷ்ணன் எதிர்மனுதாரர்கள் இருவரும் வசிக்கும் இடம்: எண்.37/22, அபர்ணா அப்பார்ட்மெண்ட்ஸ், ராமானுஜம் தெரு, தி.நகர், சென்னை – 600 017

தி.நகர், ராமானுஜம் தெரு, அபர்ணா 2 என்ற முகவரியில் வசித்து வந்தவரும் சென்னை - 600 017, அப்பார்ட்மெண்ட்ஸ், எண்.37/22 என்ற முகவரியில் வசித்து வந்தவரும் 14.09.2024 அன்று இறந்து போன ஆ.பத்மினி அவர்களின் வங்கி வைப்ட தொகைகள் தொடர்பான மனு சென்னை உயர்நீதிமன்ற மாஸ்டர் கோர்ட்டில் 25.09.2025 அன்று 10.30 மணிக்குவிசாரணைக்கு வருகிறது. மேற்படியாரின் வங்கி வைப்பு தொகைகளில் ஏதேனும் பாத்தியதை கோருகின்ற வங்க வைப்பு தொகைகளால் ஏஃதனும் பாத்தயகைத் கூளருகான்ற ஆணைவரும் தங்களுக்கு தக்கதென கருதினால் நீதிமன்றம் வாரிசுமைச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு மேற்படி மனு விசாரணையின்போது நடவடிக்கைகளைப் பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது. 2025ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி சென்னையில் கையொப்பமிடப்பட்டது.

இ. செந்தில்குமார் மனுதாரரின் வழக்க<u>றி</u>ஞர் எண்.315, பழைய எண்.152 முதல் மாடி, தம்பு செட்டி தெரு,

S.**கண்ணன்** உதவி பதிவாளர் முதலேற்பு பிரிவு–1 உயர்நீதிமன்றம் சென்னை–600 104

டைம்ஸ்கன் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்

திவு அலுவலகம்: எண்.18/3, ராஜா அண்ணாமலை கட்டிடம், அனெக்ஸ் 3வது தளப் ருக்பணி டைக்கிபதி சாலை (மார்ஷன்ல் சாலை), எழும்பூர், சென்னை – 600 008. மின்னஞ்சல் ஐடி : cs@timescan.in; இணையதளம் : www.timescan.in

19வது வருடாந்திர பொதுக்கூட்ட அறினிப்பு, மின்–வாக்களிப்பு மற்றும் புத்தக மூடல் தகவல் நிறுவணங்கள் சட்டம், 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன் கீழ்

உருவாக்கப்பட்ட விதிகள், கார்ப்பரேட் விவரை அமைச்சுத்தால் வெளியிடப்பட் ஏப்ரல் 08, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 14/2020, ஏப்ரல் 13, 2020 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 17/2020, அதனைத் தொடர்ந்து மே 05, 2020 ததுள்ளட்ட சுற்றும்களை எண். 20/2020, ஜனவரி 13, 2021 தேதியிட்ட சுற்றுநிக்கை எண். 20/2021 மே 05, 2022 தேதியிட்ட சுற்றுநிக்கை எண் 02/2022, டிசம்பர் 28, 2022 தேதியிட்ட சுற்றறிக்கை எண். 10/2022, செப்டம்ப 25. 2023 கேகியிட்ட சுற்றறிக்கை எண். 09/2023 மற்றும் செப்டம்பர் 19. 2024 சுற்றறிக்கை எண். 09/2024 மற்றும் கார்ப்பரேட் விவகா தால் அவ்வப்போது வெளியிடப்படும் பிற தொடர்புடைய அமைச்சகத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் பிற தொடர்புடைய சுற்றறிக்கைகள் ('எம்சிஏ சுற்றறிக்கைகள்') மற்றும் செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு ஆப் இந்தியா வெளியிட்ட 12 மே, 2020, ஜனவரி 15, 2021, மே 13, 2022, னைவரி 05. 2023 அக்டோர் 07. 2023 மற்றும் அக்டோர் 03. 2024 கேகிறிட்ட ஜனன் 105, 2023 அக்டோபா 07, 2023 மற்றும் அக்டாபா 03, 2024 தேதிமிட்ட சுற்றநிக்கைகளும் ('செரி சுற்றநிக்கைகள்') வழங்கி உள்ள சில தளர்வுகளுக்கு இணங்க, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்ரில் உள்ள அலுவல்களை பரிவர்த்தனை செய்ய டைம்ஸ்கன் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்டின் ('கம்பெனி') 19வது வருடாந்திர பொதுக்கூட்டம் (ஏஜிஎம்) சனிக்கிழமை, (கம்பெண்) 19வது வருடாந்துர் போதிக்கூட்டம் (ஒஜுள்ம) சனிக்கிழமை செப்டெம்பர் 20, 2025 அன்று மதியம் 12.00 மணிக்கு காணொளி காட்சி ("VC") / பிற ஒளி, ஒலி சாதணங்கள் ("OAVM") மூலம் நடைபெற உள்ளது என்று இதன் மூலம் அறினிக்கப் படுகிறது. எம்சிஏ சுற்றநிக்கைகள், செபி சுற்றநிக்கைகள் நிறுவணங்கள் சட்டம், 2013 ("சட்டம்") மற்றும் செக்யூரிட்டிஸ் அண்ட எக்ஸ்சேஞ் போர்டு ஆப் இந்தியா ('பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள் விதிமுறைகள், 2015 (''செரி பட்டியல் விதிமுறைகள்'') ஆகியவற்றின்படி நிறுவனத்தின் 19வது வருடாந்திர பொதுக்கூட்டம் VC/OAVM மூலம்

அனைத்து பங்குதாரா்களுக்கும் 2024–25 வருடாந்திர அனைத்து பொதுக்கட்ட அடுவிப்பை படுடாந்தர் அறாகையுடன் வருடாந்திர பொதுக்கட்ட அடுவிப்பை மின்னணு முறையில் அனுப்புவதை சனிக்கிழமை, ஆகஸ்ட் 30, 2025 அன்று நிறுவனம் நிறைவு செய்துள்ளது. நிறுவனங்கள் சட்டம், 2013, பிரிவு 108, அதன் கீழ் கட்டமைக்கப்பட்ட விதிகர் மற்றும் செசி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிமுரை களின் 2015ன் விதி 44ன்படி, 19வது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் நிறைவேற்ற முன்மொழியப்பட்ட தீர்மாணங்களுக்கு தொலைதூர மின் வாக்களிப்பிற்காக மத்திய டெபாசிட்டரி சர்வீசஸ் (இந்தியா) லிமிடெட்டுடன் (சிடிஎஸ்எல்) நிறுவண ஏற்பாடுகளை செய்துள்ளது. தொலைதூர மின்வாக்களிக்கும் வசதி செப்டெம்ப 17, 2025 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்கி செப்டெம்பர் 19, 2025 அன்று மாலை 5.00 மணிக்கு (இந்திய நேரப்படி) முடிவடையும். குறிப்பிட்ட தேதி மற்று நேரத்திற்கு மேல் தொலைதூர மின்–வாக்களிப்பு அனுமதிக்கப்படமாட்டாது.

பொதுக்கூட்டத்திலும் வழங்கப்படும் மற்றும் தொலைதூர மின்–வாக்கஎ வாக்களிக்க முடியாத உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது மின்–வாக்களிப்பு மூலம் வாக்களிக்கலாம். கட்ஆப் தேதி, அதாவது செப்டெம்பர் 13, 2025 அன்று உறுப்பினர்கள் / பயனுள்

கூட்டத்தின்போது மின்–வாக்களிப்பு செய்யும் வசதி வருடாந்கி

உரிமையாளர்களின் பதிவேட்டில் யாருடைய பேயர் இடம் பெற்றுள்ளதோ, அவர் மட்டுமே கூட்டத்தின்போது தொலைதூர மின்-வாக்களிப்பு அல்லது மின்-வாக்களிப்பு வசதியைப் பெற தகுதியுடையவர் ஆவார். அறினிப்பை அனுப்பிய பிறகு நிறுவனத்தின் பங்குகளைப் பெறுபவர் மற்றுப் அறுவானப் அனுப்பாடப்புகு நூறுவதைகள் பங்குகளைய எப்புபவர் பற்றுவர் பற்றுவர் கட்ஆப் தேதியில் பங்குகளை வைத்திருப்பவர், அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ளபடி உள்நுழைவு ஐடி மற்றும் கடவுச்சொல்லை உருவாக்கும் செயல்முறையைப் பிண்பற்றலாம். தொலைதூர மின்–வாக்களிப்பு மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். ஆணால் மீண்டும் வாக்களிக்க உரிமை இல்லை. செபி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிமுறைகள் ெள்பி (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் எவ்வாப்பு ஒமைகளை) வாற்புகள் மற்றும் 2015ண் கிதி 42ன்படி, ஞாயிற்றுக்கிழமை, செப்டெம்பர் 14, 2025 முதச் சனிக்கிழமை, செப்டெம்பர் 20, 2025 வரை (இரண்டு நாட்களும் உள்பட

நிறுவனத்தின் பங்கு பரிமாற்ற புத்தகங்கள் மூடப்பட்டிருக்கும். 2024–25ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையுடன் வருடாந்திர பொது zvz-r-z-vzgu ஆண்டிற்கான வருடாறது; அறுக்கையுடன் வருடாறது; போது கூட்ட அநினிப்பு, நிறுவனத்தின் இணையதளம் website www.timescanin மற்றும் சிடி.எஸ்எல் இணையதளம் www.evotingindia.comல் காட்டப்படும். காகித வடிவத்தில் வத்திருக்கும் உறுப்பினர்கள் மற்றும் தங்கள் மின்னஞ்சல் முகவரி களை இதுவரை பதிவு செய்யாதவர்கள், வருடாந்திர அறிக்கையைப் பெறுவதற்கும் பொதுக் கூட்டத்தின் போது தொலைதூர (blodi-aunāsatīliu) / blodi-aunāsatīliu) / blodi-aunāsatīliu) / blodi-aunāsatīliu) முலம் வாக்களிப்பதற்காகவும் எங்கள் RTAன் https://investors.cameoindia.com/

றின்னணு முறையில் வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் / குறைகள் இருந்தால், மேலே குறிப்பிடப்பட்ட தொடர்பு னிவகாரங்களில் நிறுவனத செயலர் Ms. பிரியா நகோரி அவர்களை உறுப்பினர்கள் தொடர்பு கொள்ளலாம். மேலே குறிப்பிடப்பட்ட தொடர்பு விவகாரங்களில் நிறுவனத்தின்

டைம்ஸ்கன் லாஜிஸ்டிக்ஸ் (இந்தியா) லிமிடெட்டிற்காக

பிரியா நகோரி

இடம் : சென்னை தேதி : ஆகஸ்ட் 30, 2025 நிறுவனச் செயலாளர் & இணக்க அதிகாரி

N.M. முஹம்மது இஸ்மாயில் M. ஹாலிது முகமது மனுதாராகளின் வழக்கறிஞாகள் எண். 172, தம்பு செட்டி தெரு,

M.A. சாகுல் ஹமீது உதவி பதிவாளர் முதலேற்பு பிரிவு உயாநீதிமன்றம் சென்னை 600 104.

சான்பவல் ILபகர், மால்டா — ஐரோப்பியா. 6. ஹசீப் உர் ரஹ்மான், த/பெ. (லேட்) ஹிதாயத்துல்லாஹ், தா/பெ. (லேட்) சாஹிரா பானு,

2 வது தெரு, செம்பியம்,பெரம்பூர், சென்னை 600 011. ...மனுதாராக்

எதிர் இல்லை சென்னை — 600 011, பெரம்பூர், செம்பியம், இரண்டாவது தெரு, ஜானகி ராம் நகர், எண் 5/25, என்ற முகவரியில் வசித்து வந்து 22.08.2022 மற்றும் 02.06.2021 ஆகிய தேதிகளில் இறந்து போன திரு. அப்துல் முஜீர் மற்றும் ஹலீமா பீ ஆகியோரின் வங்கி இருப்பு தொகைகளில் ஏதேனும் பாத்தியதை கோருகிற அனைவரும் தங்களுக்கு தக்கதெனக் கருதினால் நீதிமன்றம் வாரிசுரிமைச் சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றம் மாஸ்டர் கோர்ட்டில் 26.09.2025 அன்று காலை 10.30 மணிக்கு மேற்படி மனு விசாரணையின் போது நடவடிக்கைகளைப் பார்த்து தங்களது ஆட்சேபணைகளைத் தெரிவித்துக் கொள்ளுமாறு இதன் மூலம் அரிவிக்கப்படுகிரார்கள், அறுவகைப்பட்டது. 2025ம் ஆண்டு ஆ கையொப்பமிடப்பட்டது., ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி சென்னையில்

KAL Lord's Technologies inaugurates new facility

Chennai, Aug 31: Pvt. Ltd., one of India's fastest-KAL Lord's Technologies Pvt. growing EV brands. Ltd., a next-generation electric mobility venture, was officially inaugurated at the Kerala Automobiles Limited (KAL) factory premises in Aralumoodu.

The company is a joint venture between Kerala Automobiles Limited (KAL)—a Government of Kerala undertaking with over four decades of manufacturing expertise—and Lords Automative to deliver intelligent, sustainable,

The ceremony was inaugurated by P. Rajeeve, Minister for Industries, Law & Coir, and presided over by K. Ansalan, MLA, Neyyattinkara. Several dignitaries, including senior officials from KAL and Lords Automative, industry leaders, and local representatives, were present at the event.

KAL Lord's Technologies aims

and affordable mobility solutions by manufacturing electric scooters, bicycles, and tri-scooters catering to both rural and urban markets.

Highlighting the importance of such ventures, Sri. P. Rajeeve noted that public-private partnerships are key to driving India's electric mobility revolution while promoting sustainable industrial growth.

FICCI hosts Digital Disruption & Transformation Summit

Tamil Nadu Industries and Drive Tamil Nadu to be a Trillion Dollar Economy by 2030" opened in Chennai on Friday, with industry leaders, policymakers, and experts underlining the transformative power of artificial intelligence in reshaping sectors across the state.

Delivering the keynote, K P Karthikeyan, MD, ELCOT, stressed that AI's disruptive technologies are reaching industries widely, with the Tamil Nadu

1 ஊதியம்

01.07.2025 அன்று அதிகபட்ச வயத வரம்பு இனம் வயது வரம்பு

ல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்

வெ.ஆ.எண்:121/விளம்பரம்/செ.ம.தொ.அ/விழுப்புரம்/2025/ நாள்: 30.08.2025

4 மொத்த பணியிடங்கள்

8 கடைசி நாள்

ஊதியம்

01.07.2025 அன்று அதிகபட்ச வயத

கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிக

4 மொத்த பணியிடங்கள்

இன சுமற்சி விவரங்கள்

ிண்ணப்ப கட்டணம்

பகிவேற்றம் செய்ய வேண்டும்

வெ.ஆ.எண்:117/விளம்பரம்/செ.ம.தொ.அ/விழுப்புரம்/2025/ நாள்: 30.08.2025

8 கடைசி நாள்

நிபந்தனைகள்

இன சுழற்சி விவரங்கள்

Chennai, Aug 31:: and other sectors to harness emerging The 9th edition of FICCI's Digital opportunities. He added that AI's Disruption and Transformation Summit impact is visible not only in automation on the theme "How Can AI Transform but also in healthcare, including the development of advanced treatments for cancer and other diseases.

GSK Velu, Chairman, FICCI Tamil Nadu State Council & CMD, Trivitron Healthcare, described the summit as a vital platform for collaboration between government, industry, and academia to accelerate tech-driven growth in manufacturing, healthcare, education, governance, and mobility.

Dr V Rajaram, Convenor, FICCI government actively supporting MSMEs Tamil Nadu Technology Panel, noted

ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்/

ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம்.

இரவுக் காவலர்

ரு. 15700 — 58100

Level - 1

18-32 (General)

18-34 (BC & MBC)

18-37 (SC/ST)

இதர 32

BC & MBC - 34

SC(A)/Women/Priority

DW

தமிழில் எழுதப்

டிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

SC/ST

மாற்றுத்திறனாளி

இதர ரூ. 100/-

அலுவலக உதவியாளர்

еъ. 15700 — 58100

Level - 1

18-32 (General)

18-34 (BC & MBC)

18-37 (SC/ST)

இதர 32

BC & MBC - 34

MBC & DNC/G/Priority

8 ஆம் வகுப்பு தேர்ச்சி

மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க

SC/ST, மாற்றுத்திறனாளி

ரூ.50/— இதர ரூ.100/-

30.09.2025

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியம்

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர்

பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்சை

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் காலியாக

г. 19500 — 71900

18-32 (General)

இதர 32 BC & MBC — 34

MBC & DNC/G/Priority/ First Generation Graduat

8 ஆம் வகுப்பு கேர்ச்சி

் ஆண்டுகள் முன் அனுபவம்

SC/ST, மாற்றுத்திறனாளி ரூ.50/-

விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக

இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபாகளிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்

மேற்படி, காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் tnrd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள ஈப்பு

ஓட்டுநர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை.

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 01.09.2025 முதல் 30.09.2025 வரை இணைய வழி மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

எழுத்த

ஈப்பு ஓட்டுநர்

ељ. 19500 — 71900

Level - 8

18-32 (General)

18-34 (BC & MBC)

18-37 (SC/ST)

இதர 32

BC & MBC - 34

SC/ST - 37

SC(A)/Women

Priority/DW

ஆம் வகுப்பு தேர்ச் செல்லத் தக்க

ஒட்டுநர் உரிமம்

அனுபவம்

SC/ST,

மாற்றுத்திறனாள<u>ி</u>

இதர ரூ. 100/-

உள்ள கீழ்க்காணும் பணிமிடங்களை 'பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 01.09.2025 முதல் 30.09.2025 வரை இணைய வழி மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

the state's proactive measures in adopting emerging technologies but flagged concerns over talent shortages and language barriers. He emphasized the need for innovation, digital infrastructure, and data security, particularly to benefit MSMEs, defence, and manufacturing.

K Ramakrishnan, Senior MD, SPARK Capital Advisors, estimated that investments worth Rs12 lakh crore would be required to achieve the \$1 trillion economy target by 2030. He urged stronger innovation, reskilling, and collaborative MSME clusters, while identifying electronics, semiconductors. EVs. aerospace, and space tech as high-growth sectors that could be transformed through AI adoption.

Summing up, Bhupesh Nagarajan, Co-Chairman FICCI Tamil Nadu State Council, lauded the Tamil Nadu government for setting up a Centre of Excellence and introducing policies that encourage AIdriven industrial growth.

NAME CHANGE

Parameshwari, W/o. Thamotharan, Born on 17/06/1989,residing 5/57, Mallapuram Puthirampattu Kallakurichi 606402, Shall **THAMOTHARAN** PARAMESHWARI.

DHAMODIRAN **PARAMESHWARI**

NAME CHANGE

S/o. Krishnan, Born 22/06/1983 on residing at 5/57, South Mallapuram Street. Puthirampattu Kallakurichi Dist, 606402 Shall henceforth known as KRISHNAN THAMOTHARAN.

KRISHNAN **DHAMODIRAN**

NAME CHANGE

Saumabha Datta Date of birth 23/06/2012. Aadhar no 452566409980 residing at 13/5 venkatasamy street Ullagram Nanganallui Chennai: 600061 my sor shall henceforth be known as SOUMABHO DATTA

Somesh Datta (Father)

PUBLIC NOTICE Notice is hereby given that my clients

C.SenthilPrabhuS/o. Chandrasekar, residing at No.556/6, B2S2 Block Heavenz Apartmen Thanthai Periyar Nagar, Kumananchavadi Poonamallee, Tiruvallur district-600056 the owner of the property was situated a Approved Plot No.1741, 1781 total extend bout 2400 Sq ft, registered of Thamel Sub register office, Kancheepuram District in Document No.936/2005. My client planned to sale the empty land to third party. Due to take Original documents to show the buve on 08.08.2025 at 11.00 Am in Tiruvallur Sub Register Office near. That time he was lost the Original Documents on same day 08.08.2025 at 11.00 AM. Further who made their efforts to trace the documents but it is lost beyond ecovery aftert hat he had raised the complain about missing document on 25.08.2025 to ound. If anyone fond the above mentione Original document in respect to the said property will be required to intimate to the ıbove said address.

J. SURENDAR, M.A., B.I ADVOCATE & COMMISSIONER OF OATHS No. 306/3, Kalaingar Street District 631 203. Cell. No.962970646



Bank of Baroda, Coimbatore Region (Chennai Zone) has entered into an MoU with IVa Technos PVT ltd for extending our Corporate Salary Package to staff of the Institute in the presence of Executive director Sanjay Vinayak Mudaliar, T N Suresh, Zonal Head, Chennai Zone, TML Balaji, GM and Head, Mid corporate cluster, South and R Kamalakannan, Regional Head, Coimbatore. This collaboration marks another significant step in reinforcing our corporate partnerships and delivering value-driven banking solutions to our clients.

Winners of Best in Tech Awards announced

The Best in Tech Awards (BITA) 2025 have announced their winners, celebrating India's most innovative and trusted consumer technology products across six categories smartphones, cameras, wearables, personal

audio, entertainment, and computing.

Highlights included Samsung Galaxy S25 Ultra winning Smartphone of the Year, GoPro Hero 12 as the Most Loved Action Camera, Boat Storm Infinity Max as Best Everyday Smartwatch, and Apple AirPods 4 with

... Petitioners

... Respondents

TWS. In entertainment, Sony Bravia 5 bagged Best Picture Quality, while in computing, the Apple MacBook Air 2025 (M4) and Xiaomi Pad 7 stood out. Amazon India's Director - Consumer Electronics, Zeba Khan, said the awards reflect

recognition through realworld performance and customer satisfaction.

BITA 2025 reaffirmed its role in spotlighting technology that India has tested, trusted, and embraced.

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS O.P.No. 50 of 2025

In the matter of Indian Succession Act, (XXXIX of 1925)

In the matter of Estate of Mrs.P.Saroia - Died intestate.

- M. Manoharan G. Rajeswari
- G Kasturi
- S.Parvath
- S.Elumalai
- R. Kasiammal Valarmath
- Bhuvaneshwari
- M. Rajendran and 3 others
- M. Raiendran S/o.Muthu
- 3/3, Pillayar Koil Street, Triplicane, Chennai- 600 005. 2. **Jayalakshmi** D / o.Kanniammal W /o.Vadivelu
- D.No.2/18, Bajanai Koil Street, Meleripakkam Village, Thirukkalukkundram Taluk, Kancheepuram
- 3. Devaki D / o. Kanniammal W /o. Egambaram 45/2, Pillayar Koil Street, Chinna Irumbedu Village, Tiruporur Taluk, Chengalpet District
- 4. **Selvi** D / o.Kanniammal W /o.Nataraj
- 1/26, Selliamman Koil Street, Thiruvidanthai Village, Tiruporur Taluk, Chengalpet District ... Respondents 1 to 4
- The above named petitioners has filed an Application in O.P.No.50 of 2025 for grant of Letter of Administration in the estate of the above named Mrs. P. Saroja, who was residing at No.27, Thanappai Street, Triplicane, Chennai- 600 005, who died on 28.10.2018 The matter came up for enquiry before the Learned Master on 11.08.2025. The learned Master has ordered for paper publication in English language in English newspaper returnable by 11.09.2025
- It is therefore requested you to make yourselves convenience to appear before the Learned Master's Court, date and time in person or through your counsel, if say any objection with relevant documents they think fit. Failing which, the matter will be called and set Ex-parte in your absence.

Timescan Logistics (India) Limited

Regd. Office: No. 18/3, Rajah Annamalai Building, Annexe 3rd Floor,

Rukmani Lakshmipathy Road (Marshalls Road), Egmore, Chennai - 600 008.

Email Id: cs@timescan.in; Website: www.timescan.in

NOTICE OF THE 19[™] ANNUAL GENERAL MEETING.

E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

Notice is hereby given that the 19th Annual General Meeting (AGM) of

Timescan Logistics (India) Limited (the 'Company') is scheduled to be

held on Saturday, September 20, 2025 at 12:00 P.M. through Video

Conferencing ("VC") / Other Audio Visual Means ("OAVM") for the business to be transacted at the AGM in compliance with the applicable

provisions of the Companies Act, 2013 and the rules made thereunder, read with Circular No. 14/2020 dated April 08, 2020, Circular No.17/2020

dated April 13, 2020 issued by the Ministry of Corporate Affairs followe

by Circular No. 20/2020 dated May 05. 2020. Circular No. 02/2021 dated

January 13, 2021, Circular No. 02/2022 dated May 05, 2022, Circular No

10/2022 dated December 28, 2022, Circular No. 09/2023 dated

September 25, 2023 and Circular No. 09/2024 dated September 19, 2024

and all other relevant circulars issued from time to time by the Ministry o

Corporate Affairs ('MCA Circulars'), and Circular dated May 12, 2020

January 15, 2021, May 13, 2022, January 05, 2023 and October 07, 2023

and October 03, 2024 issued by the Securities and Exchange Board of

India ('SEBI Circulars') has also granted certain relaxations In accordance with the MCA Circulars, SEBI Circulars, provisions o

Companies Act, 2013 ('the Act') and the Securities and Exchange Board

of India ('Listing Obligations and Disclosure Requirements') Regulations

2015 ("SEBI Listing Regulations"), the 19th AGM of the Company is being

The Company has completed the dispatch of Notice of the AGM along

with the Annual Report 2024-25 to all the Shareholders by electronic

In Compliance with the provisions of Section 108 of the Companies Act 2013 read with Rules framed thereunder and Regulation 44 of the SEBI

(Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015

the Company has made arrangements with Central Depository Services

(India) Limited (CDSL) to facilitate Remote e-Voting for the resolutions

proposed to be passed at the 19th AGM. The remote e-voting facility shall

commence on September 17, 2025 at 9.00 a.m. (IST) and shall end on

September 19, 2025 at 5.00 p.m. (IST). The remote e-voting shall not be

The facility of e-voting during the meeting will also be made available at

the AGM and members, who could not cast their vote by remote e-voting

A person, whose name appears in the Register of Members/Beneficial

Owners as on the Cut-Off date i.e., September 13, 2025 only shall be

entitled to avail the facility of remote e-voting or e-voting during the

Any person who acquires the shares of the Company after the dispatch of

the Notice and holding shares as on cut-off date can follow the process for generating the login ID and Password as provided in the Notice.

The Members who have casted their vote by remote e-voting may attended

Pursuant to Regulation 42 of the SEBI (Listing Obligations and Disclosure

Requirements) Regulations, 2015, the Share Transfer Books of the

Company shall remain closed from Sunday, September 14, 2025 to

The AGM Notice along with the Annual Report for the year 2024-25 is

displayed on the Company's website www.timescan.inand on the

CDSL website www.evotingindia.com. Members holding shares in

physical form and who have not yet registered their email addresses ar

requested to get themselves registered with our RTA at

https://investors.cameoindia.com for obtaining the Annual Report and for

In case of any queries/grievances relating to voting by electronic means,

members may contact Ms. Priya Nagori, Company Secretary of the

FOR TIMESCAN LOGISTICS (INDIA) LIMITED

COMPANY SECRETARY & COMPLIANCE OFFICER

casting their vote by remote e-voting/e-voting during the AGM

the meeting but shall not be entitled to cast their vote again

Saturday, September 20, 2025 (both days inclusive).

Company, at the above-mentioned contact details.

Place : Chennai

Date : August 30, 2025

held through VC/OAVM.

mode on Saturday, August 30, 2025.

allowed beyond the said date and time

may cast their vote through e-voting during the AGM.

M/s. V.S. Jagadeesan E. Elangovan

2.Mr. A.Karthikeyan both residing at No. 16/23, Bharathi Street S-3, Srikara Flats, West Mambalam, Chennai-600 033 the following Notice is being issued:-

Our Clients G.Lakshmi's husband and A.Karthikeyan's father R.Alagiriswamy, aged 69, is at present seems to be staying at Sri Sai Aashirvath P.G., Manickam Street, Station Road, West Mambalam, Chennai-600 033. The said R. Alagiriswamy has deserted from our clients and has been living alone since the year 2018. It is learnt that he has also received money from many people in the form of loans and other false pretenses.

If the above R. Alagiriswamy has received or is trying to receive any such loan or money in any form, it is hereby notified that both our Clients will not be held responsible in any way for such loan amount or any other adverse matters arising

M/S. K. AZHAGU RAMAN B.SC.,B.L.

A.H.MALIKA, B.B.A., L.L.B (Hons), **Advocates** 309, Law Chambers, High Court,

Chennai-600 104.

SHANTI GURU INDUSTRIES LIMITED (Formerly known as RCL RETAIL LIMITED) CIN L52330TN2010PLC077507 Registered office: Sapna Trade Centre, 10th Floor, 10B/2 No. 109,

Poonamallee High Road, Chennai — 600 084 Tel: 044-40508024, E-mail: rclretail@gmail.com PUBLIC NOTICE — 15TH ANNUAL GENERAL MEETING

Notice is hereby given that the 15th Annual General Meeting (AGM)

of the members of the company will be held on **Friday, 26th September, 2025 at 12.00 Noon** IST through Video Conference (VC) / Other Audio Visual Means (OAVM), in compliance with all the applicable provisions of the Companies Act, 2013 ("the Act") and the Rules made thereunder and the Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("the Listing Regulations"), read with the circulars issued by The Ministry of Corporate Affairs and the Securities and Exchange Board of India (SEBI) in this regard (collectively referred as the circulars) which has permitted the holding of the Annual General Meeting ("AGM" through Video Conference (VC) / Other Audio Visual Means (OAVM), without the physical presence of the Members at a common venue and In compliance thereof along with the provisions of the Companies Act, 2013 ("Act"), SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 ("SEBI LODR") and the Circulars, the AGM of the Company is being held through VC / OAVM to transact the business as set out in the Notice of the AGM ("the Notice

Members participating through the VC / OAVM facility shall be reckoned for the purpose of quorum under Section 103 of the Act. A person, whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date i.e. 19.09.2025 only shall be entitled to avail the facility of 'remote e-voting' or voting at the AGM. The Company has engaged Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means i.e. remote e-voting and voting on the date of the AGM. For detailed Instructions on attending the AGM through VC/ OAVM, members / shareholders are requested to go through the Notice of AGM.

Pursuant to the Applicable Circulars and Rule 20 of Companies (Management and Administration) Rules, 2014, the Annual Report 2024-25 and Notice of the AGM have been sent or 30.08.2025 to the Members whose e-mail address is registered with the Company / Registrar and Transfer Agents or with the Depository Participant(s). The above documents are also being made available on the website of BSF Limited at www.bseindia.com and CDSL website at www.evotingindia.com.

The Members are hereby informed that: (i) The 'remote e-voting' period commences on Monday, 22nd September 2025, 10:00 A.M. IST and ends on Thursday, 25th September, 2025 at 05.00 P.M. IST. Members may note that remote e-voting shall not be allowed beyond the above said period. (ii) During this period, existing members and persons who have acquired shares and become members of the company after the dispatch of notice, holding shares either in physical form or dematerialized form as on the cut-off date 19.09.2025 may cast their vote electronically on the business set forth in the notice of the AGM through CDSL e-voting system. (iii) Members who have cast their vote by remote e-voting prior to the AGM may attend, participate in the AGM through VC/OAVM but shall not be entitled to cast their vote again. (iv) Members may access the CDSL e-voting system at the web link; https:/www.evotingindia.com under shareholders / members login. The same link is valid for joining the AGM on the meeting day. The detailed instructions for the remote e-voting process, joining the AGM and e-voting during the AGM are given in the Notice of the AGM. (v) Those members whose e-mail ids are not registered with the depositories for obtaining login credentials for e-voting are requested to send required details and documents as described in the Notice to RTA's e-mail ID: kandhimathi@cameoindia. com (vi) The documents referred to in the AGM notice are available for inspection of Members, who may write to the Company's e-mai id: relretail@gmail.com (viii) The Company has appointed M/s A K Jain & Associates, Practising Company Secretaries represented by its Partner – Mr. Balu Sridhar (M.No. F5869, CP 3550) as the Scrutinizer for conducting both the remote e-Voting and e-Voting during the AGM in a fair and transparent manner (ix) The Results declared along with the report of the Scrutinizer shall be placed on the website of CDSI www.evotingindia.com immediately after the declaration of result by the Chairman or a person authorized by him in writing. (x) The Register of members and share transfer books of the company will remain closed from 20th September, 2025 to 26th September, 2025 (both days inclusive) for the purpose of 15th AGM.

For any queries or clarifications regarding attending AGM & e-Voting from the CDSL e-Voting System, members can write ar email to helpdesk.evoting@cdslindia.com or contact at toll free no. 1800 21 09911. All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager CDSL.) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East). Mumbai - 400013 or send an email to helpdesk evoting@cdslindia.com or call toll free no. 1800 21 09911.

Place: Chennai

By Order of the Board For SHANTI GURU INDUSTRIES LIMITED SARTHAK SANGHVI (DIN: 010277570)

Date: 27.08.2025 Whole-time Director

ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்/

கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம்.

கோலியனூர் ஊராட்சி ஒன்றியம் விழுப்புரம் மாவட்டம் விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் காலியாக உள்ள

இரவு காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை. விழுப்புரம் மாவட்டம், கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்தில், ஒன்றிய தலைப்பின் கீழ் ஊதியம் பெறும் பணியிடங்களில் காலியாக டள்ள கீழ்க்காணும் பணியிடங்களை பூர்த்தி செய்யும் / நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 01.09.2025 முதல் 30.09.2025

... விண்ணப்பதாரா்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பா

இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபாகளிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்

மேற்படி, காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் tnrd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை

வரை இணைய வழி மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.						
பொருள்			ஈப்பு ஓட்டுநர்	பதிவறை எழுத்தர்	அலுவலக உதவியாளர்	இரவுக் காவலர்
1	ஊதியம்	-	-	-	_	ளு. 15700 — 58100 Level — 1
2	வயது	-	-	н	-	18–32 (General) 18–34 (BC & MBC) 18–37 (SC/ST)
3	01.07.2025 அன்று அதிகபட்ச வயது வரம்பு இனம் வயது வரம்பு	_	-	-	-1	இதர 32 BC & MBC — 34 SC/ST — 37
4	மொத்த பணியிடங்கள்	1-	_	-	_	1
5.	இன சுழற்சி விவரங்கள்	1	_	_	_	SC(A)/Women/Priority/DW
6	கல்வித் தகுதி மற்றும் பிற தகுதிகள்	-	-	-	-1	தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
7	விண்ணப்ப கட்டணம்	-		-	-	SC/ST, மாற்றுத்திறனாளி ரூ.50/– இதர ரூ.100/–
8	கடைசி நாள்	- 30.09.2025				

விண்ணப்பதாரா்கள் கல்வித்தகுதி, சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக பதிவேற்றம் செய்ய வேண்டும்

் இனசுழற்சி, வயது மற்றும் கல்வி தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும் மேற்படி, காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் tnrd.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்/

வெ.ஆ.எண்:118/விளம்பரம்/செ.ம.தொ.அ/விழுப்புரம்/2025/ நாள்: 30.08.2025

கோலியனூர் ஊராட்சி ஒன்றியம்

வட்டார வளர்ச்சி அலுவலர் (வ.ஊ)

Kanchee puram district, Sembaram bakkam Village, Akilandeshwari Nagar, DTCP

Adigathur Village, Kadambathur Tiruvallı